[1981 ஏப்ரல் 1

நிலப்பதிவேடுகளைப் புதுப்பிக்கும் திட்டம்.

*வினா எண் 473—திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) நிலப்பதிவேடுகளை புதுப்பிக்கும் திட்டமொன்றை செயல்படுத்த அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில் இது பற்றிய விவரம் யாது?

மாண்புமிகு திரு எஸ். டி. சோமசுந்தரம் : (அ) மற்றும் (ஆ) தமிழ்நாட்டில், சென்னை, கன்னியாகுமரி, பெரியார், நீலகிரி மாவட்டங்களைத் தவிர இதர 12 மாவட்டங்களில் 1-6-1979 முதல் பதிவேடுகளைப் புதுப்பிக்கும் திட்டம் நடைமுறையில் அமல் படுத்தப்பட்டு வருகிறது.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : தலைவரவர்களே, இந்த நிலப் பதிவேடுகளைப் புதுப்பிப்பதிலே பல குறைபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அதை நீக்க வேண்டும் என்றும் பல இடங்களிலே இருந்து அரசுக்குக் கோரிக்கை ஏதேனும் வந்திருக்கின்றதா? அப்படிப்பட்ட குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அதை நிவர்த்திக்க அரசு உத்தரவை பிறப்பிக்குமா?

மாண்புமிகு திரு எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே கிராமங்களிலுள்ள நிலங்களின் பதிவேடுகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றது. 12 மாவட்டங்களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றிலே எங்கேயாவது இதை நடைமுறைப்படுத்துவதிலே குறைபாடுகள் இருந்தால் அவற்றைப் போக்குவதற்கு அரசு தயங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எந்த கிராமத்தில் இது நடைமுறைப் படுத்தப் படுகிறதோ அதற்கு முன்பாகவே தண்டோரா மூலமாக மக்களை கூட்டி வைத்து இன்னும் என்னென்ன காரியங்கள் செய்கிறோம் என்பது பற்றி அறிவித்துவிட்டுத்தான் செய்யப்படுகின்றது. ஆகவே எங்கேயாவது குறைபாடுகள் இருக்கின்றது என்று மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், தெரிவித்தால் அந்தக் குறைபாடுகளைக் களைய அரசு தயாராக இருக்கின்றது.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : தலைவரவர்களே, இந்தப் பதிவேடு திருத்தமானது 4 மாவட்டங்களில்தான் அமல் படுத்தப்படுகின்றது என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். அந்த 4 மாவட்டங்களிலும் புதுப்பிக்கக்கூடிய திட்ட வேலைகளைச் செய்வதற்கு அரசு உத்தரவிட்டு இருக்கிறதா? மேலும் தற்போது கிராமங்களில் பணிபுரிகின்ற முன்சீப், கர்ணம் போன்றவர்கள் இல்லாத நிலையில் யார் மூலமாக அவைகளைப் புதுப்பிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருக்கின்றது என்பதை அறிய விரும்புகிறேன்.

1981 ஏப்ரல் 1]

மாண்புமிகு திரு எஸ். டி. சோமசுந்தரம்: தலைவரவர்களே, பதிவேடுகளைப் புதுப்பிப்பதற்கும் கிராம அதிகாரிகளுக்கும் சம்பந்தமே இல்லை. கிராம அதிகாரிகள் கணக்குகளைத்தான் எழுதுகிறார்கள். ஆகவே பதிவேடுகளைப் புதுப்பிக்கின்ற பணியைப் பொறுத்தமட்டில் தனியாக டிப்பார்ட்மென்ட் இருக்கின்றது. சர்வே டப்பார்ட்மென்ட் போன்றவைகள் இந்தப் பணியைச் செய்து வருகின்றன.

திரு. உ. சுப்பிரமணியன்: தலைவரவர்களே, பதிவேடுகளைத் திருத்தும் திட்டம் அமலில் இருக்கின்ற மாவட்டங்களில் அந்தந்தப் பதிவேடுகளுடன் நிலங்களைப் பற்றிய வரைபடங்களின் நகல் ஒன்றும் இருக்க வேண்டும் என்ற வகையில் அரசு அந்த முறையைக் கொண்டுவர முன்வருமா?

மாண்புமிகு திரு எஸ். டி. சோமசுந்தரம்: தலைவரவர்களே, பதிவேடுகளைப் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் பதிவு செய்கின்றபோது அந்தந்தக் கிராமங்களிலே எவ்வளவு பட்டாக்கள் இருந்தாலும் அந்தப் பட்டாக்களை எல்லாம் தனித்தனியாக அளந்து அதற்கு வரைபடம் போட்டு அந்தப் பட்டாக்களின் சொந்தக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. தற்சமயம் அங்கே என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றதோ அந்த மாற்றத்திற்கேற்ப அதாவது புதிதாக பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ வந்தது என்றால் அந்த கிராமத்தினுடைய வரைபடத்திலே அவைகள் எல்லாம் குறிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

THIRU T. VENKATA REDDY: Sir, In Hosur and Denkanikota, ryots are cultivating mulberry on poramboke lands. They have been promised that they would be given pattas after the non-assignment order has been removed. Now that the assignment order has been promulgated in Dharmapuri District, and as the Government has promised to give pattas to these people, will they come forward to give pattas to these people who have been cultivating on these poramboke lands?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: தலைவரவர்களே, மூலக் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

சென்னையிலுள்ள வட்டிக் கடைக்காரர்கள்.

*வினா எண் 580— திரு. து. புருஷோத்தமன்: மாண்புமிகு கூட்டுறவு சட்ட அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சென்னையில் உள்ள வட்டிக் கடைக்காரர்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்லாமல் இந்தியில் கணக்கு எழுதுகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியுமா?